



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண்.100 அண்ணா சாலை, கிண்டி, சென்னை - 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி : ombudsmanlocal@tn.gov.in

முன்னிலை : மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. (ஒ)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண்.37/ந/2026, நாள் 14.08.2026

நா. நாகராஜன்,

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.

- முறையீட்டு மனுதாரர்

நகராட்சி ஆணையர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, விருதுநகர் மாவட்டம்.

- எதிர்மனுதாரர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பஜனைக் கூடத் தெரு, எண். 25/32 என்ற முகவரியில் வசிக்கும் திரு. நா. நாகராஜன் என்பவரது 23.01.2026 நாளிட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 29.01.2026-ல் பெறப்பட்டு 37/ந/2026 என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பஜனைக் கூடத் தெரு, எண். 25/32 என்ற முகவரியில் வசிக்கும் திரு. நா. நாகராஜன் என்பவரின் 23.01.2026 நாளிட்ட முறையீட்டு மனுவில் கீழ்க்காணும் புகார்களை தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கீழ்க்கண்டவாறு தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மேற்படி முகவரியில் பிறப்பு முதல் இன்று வரை குடியிருந்து வருகின்றேன்.

நான் மேற்படி வீட்டிற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து சொத்து வரிகளையும் மற்றும் இதர வரிகளையும் 2025-2026 வரை செலுத்தி உள்ளேன் என்பதனை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

1) நான் 2017-2018, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கு உரிய காலத்தில் சொத்துவரி மற்றும் இதர வரிகளை நகராட்சிக்கு செலுத்திவிட்டேன்.

2) செலுத்திய விபரங்களை கீழ்க்கண்டவாறு ஓர் அட்டவணை வடிவில் விவரிக்கின்றேன். (இரசீதுகள் இணைக்கப்பட்டுள்ளன).

வ. எண்.	நிதியாண்டுகள்	சொத்து வரி	திடக்கழிவு	செலுத்திய நாள்	வரி விதிப்பு எண்.
1.	2017-2018	ரூ.1064	ரூ.360	22.03.2018	130/030/00900
2.	2018-2019	ரூ.1596	ரூ.360	22.02.2019	பழைய எண். 130/40876
3.	2019-2020	ரூ. 712	ரூ.360	06.02.2020	

இந்நிலையில், 29.06.2000 அன்று நகராட்சியின் வருவாய் ஆய்வாளரும் மற்றும் வரி வசூலிப்பவர் இருவரும் நேரில் எனது வீட்டிற்கு வந்து கையில் எவ்வித ஆவணங்களும் இன்றி மற்றும் கேட்பு அறிவிப்பும் வழங்காமல் (demand notice) என்னிடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி வரித்தொகை ரூ.1146 ஐ உடனடியாக செலுத்த வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

நான் உடனடியாக 2012-2013 முதல் 2019-2020 வரை நகராட்சிக்கு செலுத்திய இரசீதுகள் அனைத்தையும் காண்பித்தேன். ஆனால், மேற்படி இரசீதுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக பணத்தை வழங்க வற்புறுத்தினார்கள். நானும் 29.06.2000 அன்றே அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டேன்.

நான் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்பக்கூடாது என்ற உயரிய எண்ணத்தில், அரசின் நலனை கருதி ரூ.1146ஐ 29.06.2000ல் கொடுத்துவிட்டேன்.

ரூ.1146/-க்கான இரசீது 29.06.2000ல் அன்றே பெறப்பட்டது. பெறப்பட்ட ஒரே இரசீதில் 2017-2018, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கு ரூ.1146 இடம் பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இரசீதும் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று நிதியாண்டுகளுக்கு உரிய காலத்தில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(29.06.2000ல்) ரூ.1146/-க்கான இரசீதில் காணப்பட்ட தவறுகளை ஓர் அட்டவணையின் மூலம் விவரிக்கின்றேன்.

வ. எண்.	நிதியாண்டுகள்	சொத்துவரி	திடக்கழிவு	செலுத்திய நாள்	வரி விதிப்பு எண்.
1	2017-2018	ரூ.162	ரூ.180	29.06.2000	130/030/900421. பழைய எண்.130/26296
2	2018-2019	ரூ.162	ரூ.240		
3	2019-2020	ரூ.162	ரூ.240		

மேற்கூறிய இரசீதில் நகராட்சி நிர்வாகம் செய்த நிர்வாக குறைபாடுகளையும், தவறுகளையும் கீழ்க்கண்டவாறு இனம் வாரியாக விவரிக்கின்றேன்.

1) ரூ.1146க்கான இரசீதில் விண்ணப்பத்தாரரின் பெயர் என்ற இடத்தில் எனது பெயர் இடம் பெறவில்லை. மாறாக சரியாக வாசிக்கமுடியாத பொருள்படாத நீண்ட பெயராக இடம் பெற்றுள்ளது.

2) எனது வீட்டின் கதவு எண். 25/32 ஆகும். நகராட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் அனைத்து கடிதங்களில் மேற்கூறிய கதவு எண் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

(உம்.) கோப்பு எண். 0996/25/F1, நாள் 20.03.2025 மற்றும் 30.04.2025
3759/25/H1, நாள் 09.09.2025

ஆனால் பெறப்பட்ட இரசீதில் 32/25 என முரணாக உள்ளது. மாறுபட காரணம் ஏன்? எனத் தெரியவில்லை. (ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது).

3) உரிய காலத்தில் செலுத்திய இரசீதில் சொத்து வரி விதிப்பு எண். 130/030/00900 பழைய எண்.130/40876 என உள்ளது. மனுவின் 2வது பாராவில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

ஆனால், பெறப்பட்ட இரசீதில் 130/030/900421 – பழைய எண். 130/40876 என உள்ளது. மாறுபட காரணம் ஏன் என தெரியவில்லை.

4) உரிய நிதியாண்டில் செலுத்திய இரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துவரி தொகைக்கும், 29.06.2000ல் பெறப்பட்ட இரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன ஏன்? என்று தெரியவில்லை.

முறையான நிதியாண்டில் செலுத்திய சொத்துவரி தொகை பல மடங்கு அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5) 2017-2018, 2018-19 மற்றும் 2019-2020 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கு உரிய காலத்தில் சொத்துவரிகள் செலுத்தி உரிய இரசீதுகள் பெற்ற பின்னரும், மீண்டும் அதே நிதியாண்டுகளுக்கு 3 வருடம், 2 மாதம், 29 நாட்கள் கழித்து 29.06.2000ல் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 2020-21ல் வசூல் செய்யப்பட்டுள்ளது ஏன்? என்று தெரியவில்லை.

அதாவது மேற்கூறிய நிதியாண்டுகளுக்கு உரிய வரிகள் செலுத்திய பின்னரும், நிதியாண்டுகள் முடிந்து 3 வருடம் 2 மாதம் 29 நாட்கள் கழித்து வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

மேலும், எனது பெயர் வரி செலுத்தாத நிலுவைத்தாரர்களின் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பத்தாரரின் பெயர் என்ற இடத்தில் எனது பெயருக்கு மாறாக வாசிக்க முடியாத நீண்ட எழுத்துக்களை கொண்ட ஒரு பெயரினை புகுத்தியிருப்பது எதிர்காலத்தில் பிறிதொரு நபரின் பெயரை சேர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முதற் கட்ட நடவடிக்கை என கருதுகின்றேன். மேலும், பெறப்பட்ட ரூ.1146க்கான இரசீதின் மீது எனக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. உண்மை தன்மையினை நிரூபிக்க நகராட்சி ஆணையர் கடமைப்பட்டவர் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, தேவையின்றி என்னிடம் மேற்கூறிய நிதியாண்டுகளுக்கு வசூல் செய்யப்பட்டமைக்கும், எனது பெயரில் இரசீதுகள் வழங்காமைக்கும் கதவு எண்ணை மாற்றி இரசீது வழங்கியமைக்கும், சொத்துவரி விதிப்பு எண்களை மாற்றியமைக்கும் எனக்கு மன உளைச்சலை உண்டு பண்ணியமைக்கும் தகுந்த நடவடிக்கையினை மேற்கொண்டு தவறுகள் கண்டறியப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசிற்கும் மற்றும் துறை தலைவருக்கும் பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.”.

2) மனுதாரரின் புகார் மனு மீதான அறிக்கையை அனுப்புமாறு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் 13.02.2026 நாளிட்ட அறிவிப்பு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்ளப்பட்டது.

3) எதிர் மனுதாரரான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையரின் கடிதம் ந.க. எண். 7157/2022/அ1, நாள் 06.03.2026ல் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு முறையே கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“இப்புகார் மனு தொடர்பான திரு. நாகராஜன் என்பவரும் திரு. நாகபதி என்பவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்கள்.

மனுதாரர் திரு. நாகராஜன், எண். 25, பஜனைக்கூடத் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்பவரின் சொத்துவரி நீக்க கோருதல் மனு 27.06.2022ல் வரப்பெற்றது. மனுவில் பஜனைக்கூடத்தெரு, கதவு எண். 25-க்கு வரிவிதிப்பு எண். 130/26296க்கு ரூ.804/- செலுத்த வேண்டும் என கேட்பு அறிவிப்பு வந்துள்ளதாகவும், மனுதாரர் அத்தொகையினை செலுத்துவதாகவும் மேற்குறிப்பிட்ட கதவு எண். 25-க்கு சொத்துவரி விதிப்பு எண். 130/40876 தனது பெயரில் (என். நாகராஜன்) புதியவரி, விதிப்பு செய்யப்பட்டதாகவும், வரி விதிப்பு எண். 130/26296-ஐ, ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். (இணைப்பு). (மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பெற்று 30.06.2022 அன்று நகர்மன்ற தீர்மான எண். 113ன்படி சொத்துவரி ரத்து செய்யப்பட்டுள்ளது).

திரு. நாகபதி, 24 பஜனைக்கூடம் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்பவரின் 05.12.2022ன் கடிதம் T.S.No. 986/2, 996/2, 996/1ல், கதவிலக்கம் 25 உடைய வீடு தனக்கும் (நாகபதி) தனது சகோதரர் நாகராஜன் என்பவருக்கும் பாத்தியப்பட்டு, இருவரின் பெயரிலும் நகராட்சிக்கு சொத்துவரி செலுத்திவருவதாகவும், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்ற அசல் வழக்கு எண். 0300002/2013-ன்படி தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்து, தற்சமயம் சொத்துவரி ரசீதில் தனது பெயர் (நாகபதி) பெயர் நீக்கம் செய்யப்பட்டு நாகராஜன் என்ற பெயரில் சொத்துவரி கேட்பு வந்துள்ளது என்று தெரிவித்தும், சொத்துவரி விதிப்பில் தனது பெயரை (என். நாகபதி) இணைக்குமாறு மனு ஒன்றினை நகராட்சிக்கு அனுப்பியுள்ளார்.

திரு. நாகராஜன் 25, பஜனைக்கூடம் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்பவரின் மனு நாள் 12.06.2023 மற்றும் 29.05.2023ல் T.S. No.986/2, 2,996ல் கதவு எண். 25, சொத்துவரி விதிப்பு எண். 130/40876ல் வீட்டிற்கும், காலிமனைக்கும் சேர்த்து சொத்துவரி தனது பெயரில் புதிதாக வரிவிதிக்கப்பட்டு செலுத்தி வருவதாகவும், மேற்குறிப்பிட்ட கதவு எண். 25ன் முதல் தள குடியிருப்பு பகுதிக்கு புதிய கதவு எண் வழங்கவேண்டும் என்றும் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இவ்வலுவலக அறிவிப்பு நாள் 26.06.2023ல் நகராட்சியில் இருந்து திரு. நாகராஜன் என்பவருக்கு வரிவிதிப்பு செய்ய சம்பந்தப்பட்ட இடத்தின் பதிவு பெற்ற ஆவணங்களுடன் 30.06.2023ல் மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அறிவிப்பு அனுப்பப்பட்டது. ஆனால், மனுதாரர் திரு. நாகராஜன் என்பவர் ஆஜராகவில்லை. ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அறிவிப்பு 03.07.2023ன் நினைவூட்டல் கடிதத்தில் 12.07.2023 அன்று நேரில் ஆஜராகுமாறு நா. நாகராஜன் என்பவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

திரு. நாகராஜன் அவர்களின் விண்ணப்ப நாள் 19.07.2023 என்பவரின் கடிதத்தில் T.S. No. 996க்கு உரிய ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்துவர காலதாமதம் ஆகின்றதாகவும், தனக்கு ஏற்கனவே உள்ள வரி தரை மற்றும் முதல் தளத்திற்கே விதிக்கப்பட்டு வரி செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திரு. நாகராஜன் அவர்களின் விண்ணப்ப நாள் 28.07.2023 என்பவரின் கடிதத்தில் T.S.NO. 986/2, 996-ன் சொத்துகளுக்கு உரிய ஆவணங்களை சேகரிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், தன்னுடைய 12.06.2023ன் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும், ஆவணங்களை முழுவதிலும் சேகரித்த பின்னர் புதிதாக விண்ணப்பத்தினை அளிக்கின்றேன் என்பதனையும், எனது விண்ணப்பத்தினை நான் இன்று (28.07.2023) திரும்பப் பெறுகின்றேன் என்பதனையும் தெரிவித்து கடிதம் ஒன்றினை அளித்துள்ளார்.

இந்நகராட்சியின் அறிவிப்பின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்க 12.06.2023 மனுவின்மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் கோப்பு முடிக்கப்பெற்றுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.

இவ்வலுவலக அறிவிப்பு ந.க.எண்.5123/2012/எப்1, நாள் 06.12.2012 (திருமதி கண்ணம்மாள் என்பவருக்கு முகவரியிடப்பட்டது) கண்ட அறிவிப்பின்படி, திரு. நாகராஜ் என்பவர் கதவு எண். 25ல் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு 12.10.2012ல் சமர்ப்பித்த வரைபடங்கள் க.வி.எண். 190/2012 நாள் 22.10.2012ல் அனுமதி மறுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரு. நாகராஜன் என்பவரின் 12.03.2024ம் தேதிய மனுவில் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் எனது கூரை வீட்டிற்கு 1997-98 வரை ரூ.59/-ம், 1998-99 முதல் 2007-2008 வரை ரூ.74/-ம், 2008-2009 முதல் 2011-2012 வரை ரூ.81/-ம், என்ற நிலையில் சொத்து வரியினை செலுத்தி வந்தேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர், 2012-2013 II முதல் 2017-2018 நிதியாண்டுவரை ரூ.1064/- சொத்துவரியாகவும், திடக்கழிவு பயன்பாடு கட்டணம் ரூ.270 (2017-2018) என நகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதனையும் என் பெயரில் செலுத்தி, செலுத்திய உரிய ரசீதுகளையும் இத்துடன் இணைத்துள்ளேன். தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குமேல், எனது பெயரில் செலுத்திவந்த சொத்துவரி விதிப்பில் பிறிதொரு நபரின் பெயரை எவ்வித அறிவிப்பும் எனக்கு வழங்காமல் சேர்த்திருப்பது முற்றிலும் முரணாகும் எனத் தெரிவித்துள்ளார்.

என். நாகராஜன் என்பவர் 2012-2013 IIம் ஆண்டு முதல் செலுத்திவரும் சொத்துவரி (130/40876) புதியதாக விதிக்கப்பட்டவரியாகும். மேலும், நா. நாகராஜன் என்பவர் 1998-1999 முதல் 2011-2012 வரை சொத்துவரியினை செலுத்தி வந்தேன் என்று குறிப்பிடுவது வரிவிதிப்பு எண். 130/20296 நா. நாகபதி, நா. நாகராஜன் என்ற வரிவிதிப்பு எண் ஆகும்.

இவ்வலுவலக இறுதி அறிவிப்பு நாள் 25.03.2024ல் கதவு எண். 25க்கு சொத்துவரி விதிப்பாளர் பெயர் திருத்தத்தினை மேற்கொள்ள பதிவு பெற்ற ஆவணங்களுடன் மனுதாரர்கள் நா. நாகபதி, நா. நாகராஜன் இருவரும் 27.03.2024 புதன்கிழமை மாலை நேரில் ஆஜராக அறிவிப்பு அனுப்பப்பட்டது.

முன்னாள் ஆணையாளர் திரு. இராஜமாணிக்கம் அவர்களது ந.க.எண். 7157/2022/அ1, நாள் 26.03.2026, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு புகார் செய்யப்பட்டுள்ள கடிதத்தில் திரு. நாகராஜன், திரு. நாகபதி ஆகிய சகோதரர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதையும், புதிய சொத்துவரி விதிப்பு 2012-2013 II ஆம் அரையாண்டு முதல் திரு. நாகராஜன் என்பவரின் பெயரில் வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதையும், 130/26296ஐ திரு. நாகராஜன் என்பவரின் 27.06.2022ம் தேதிய விண்ணப்பத்தின்படி, நீக்கம் செய்யப்பட்டதையும், வரிவிதிப்பு எண். 130/40876ல் திரு. நாகராஜன் என்ற பெயருடன் திரு. நாகபதி என்ற பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், தான் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்றும் கையூட்டு பெற்றுகொண்டு பணிபுரிவதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிப்பேன் என்றும், உரத்தகுரலில் மிரட்டி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சகோதரர்களுக்கு இடையில் உள்ள குடும்ப பிரச்சணையில் அதிகாரிகளை மிரட்டும் திரு. நாகராஜன் என்பவர் மீது மேல்நடவடிக்கை தொடரும்படி ஆணையாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

திரு. நாகராஜன் என்பவரின் 01.04.2024ஆம் தேதிய விண்ணப்பத்தில் விசாரணைக்குரிய தேதியை மாற்றி அமைத்து தனக்கு தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

திரு. நாகராஜன் 16.04.2024ஆம் தேதிய விண்ணப்பத்தில் விசாரணைக்குரிய தேதியை மாற்றுவதற்கு கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததாகவும், ஆனால், நாளது தேதிவரை எவ்வித பதிலும் பெறப்படவில்லை எனவும், தனது விண்ணப்பத்தின் மீது உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டிருப்பின் விபரத்தினை தனக்கு தெரிவிக்குமாறு திரு நா. நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மண்டல செயற்பொறியாளர் (மற்றும்) நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (பொ) அவர்களின் கடித ந.க.எண். 1191/2024/அ2, நாள் 18.04.2024ல் திரு. நாகராஜன், திரு. நாகபதி என்ற பெயரை நீக்கிவிட்டு ஏற்கெனவே இருந்த திரு. நாகராஜன் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொத்துவரி மற்றும் இதரவரி விதிப்புகளை ஏற்படுத்தி உரிய ரசீதுகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு மீதான விரிவான அறிக்கையை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்திற்கும், வழக்கறிஞருக்கும் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 1191/2024/அ2, நாள் 23.05.2024 மற்றும் 22.06.2024ல் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்திற்கும், வழக்கறிஞர் திரு. இராஜேந்திரன் என்பவருக்கு நாளது தேதிவரை எவ்வித அறிக்கையும் நகராட்சி மூலம் வழங்கப்படவில்லை எனவும், வழக்கறிஞர் திரு. இராஜேந்திரன் என்பவர் மூலம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்திற்கு மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்படி புகார் மீதான உண்மைதன்மையை ஆய்வு செய்து நேரடி விசாரணைக்கு உரிய விளக்கத்துடன் மேலாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் 29.05.2024 அன்று 11.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், திருநெல்வேலி அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பந்தப்பட்டவர்கள் 29.03.2024 அன்று 11.30 மணிக்கு நேரடி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

எனவே, மேலாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் எழுத்து பூர்வமாக அறிக்கை நாள் 28.06.2024ல் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அவர்களின் கடிதத்தில் மேலாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர்கள் திரு. நா. நாகபதி, திரு. நா. நாகராஜன் என்பவர்களின் மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை உரிய விளக்கத்துடன் 27.08.2024 அன்று 11.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நகராட்சியில், பணிபுரிந்துள்ள மேலாளர், வருவாய் ஆய்வர் மற்றும் வருவாய் உதவியாளர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், திருநெல்வேலி அவர்களிடத்தில் நேரில் ஆஜராகி உரிய அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு எண். CRP (PD) (MD) 2195/2025/CMP CUD No.. 2993/2025, தீர்ப்புரை நாள் 11.08.2025-ல் காணும் விபரப்படி மனுதாரர் திரு. நா. நாகராஜன், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, மேற்படி வழக்கில் 11.08.2025ம் தேதியில் தீர்ப்புரையில் பிரதிவாதியான திரு. நா. நாகபதி என்பவர் ரூ.600000/- (அசல் வழக்கு எண். OS No. 0300002/2013) நான்கு வாரத்தில் வைப்புத் தொகையாக (deposit) செலுத்த உத்தரவிட்டும் வைப்புத் தொகை பெறப்பட்ட பின்பு கீழமை நீதிமன்றம் இவ்வழக்கினை மீண்டும் விசாரணையில் எடுத்துக்கொண்டு ஆணை வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

சார்பு நீதிமன்ற வழக்கு எண். OS 0300002/2013ல் திரு. M. போஜராஜன், வழக்கறிஞர் அவர்களின் கடிதம் நாள் 03.02.2026 காணும் விபரப்படி, திரு. நாகபதி என்பவரின் வழக்கறிஞரின் கடிதத்தின்படி சார்பு நீதிமன்றம் வழக்கு எண். OS No. 0300002/2013 நிலுவையாக உள்ளது என்ற விபரம் தெரியவருகிறது.

மனுதாரர் தெரிவித்துள்ள சொத்துவரி குறித்த விபரம்

வ.எண்.	2012-2013 இரண்டாம் அரையாண்டு முதல்	2021-2022 வரை	2022-2023	தற்போது உள்ள விபரம்
1.	வரி விதிப்புதாரர் பெயர் திரு. நா. நாகராஜன், கதவு எண். 25, பழைய வரி விதிப்பு எண் 13/40876 புதிய வரி விதிப்பு எண். 130/30/ 00900 அரையாண்டு சொத்து வரி ரூ.532/-	வரி விதிப்புதாரர் பெயர் திரு. நா. நாகராஜன், கதவு எண். 25, சொத்துவரி புதிய விதிப்பு எண்.130/30/00900 பழைய வரிவிதிப்பு எண். 13/40876 அரையாண்டு சொத்துவரி + SUC ரூ.532+180=712/-.	வரி விதிப்புதாரர் பெயர் திரு. நா. நாகராஜன், கதவு எண். 25, பழைய வரிவிதிப்பு எண் 13/40876, புதிய வரி விதிப்பு எண். 130/30/00900 வார்டு மறுவரையறை செய்த பின்பு பழைய வரிவிதிப்பு எண். 13/40876 புதிய வரி விதிப்பு எண். 130/30/ 90056 அரையாண்டு சொத்துவரி +SUC ரூ.665+180=845	சொத்துவரி விதிப்பு எண். 130/30/90056 கதவு எண். 25, திரு. நா. நாகராஜன், அரையாண்டு சொத்துவரி + SUC ரூ.705+180 =885/-
	30 ஆண்டு களுக்கு முன்பு சொத்துவரி விதிப்பு	2017-2018 முதல் 2021-2022 வரை	2022-2023 முதல் 2025-2026 முதலாம் அரையாண்டு வரை.	

குறிப்பு: வார்டு எண். 30 பஜனை கூடத் தெரு, வரிவிதிப்பு எண். 130/40876 கதவு எண்.25ல் 03.02.2023ம் தேதிய வருவாய் உதவியாளர் திருமதி பாண்டிச்செல்வி (தற்பொழுது விருதுநகர் நகராட்சி) மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி லட்சுமி (தற்பொழுது இராஜபாளையம் நகராட்சி) ஆகியோர்களின் குறிப்பின்படி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நாகராஜன் என்ற பெயருடன் நாகபதி என்ற பெயரையும் சேர்ந்து சொத்துவரி ரசீது வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதே நிதியாண்டில் மேற்படி சொத்துவரியில் திரு. நாகபதி என்ற பெயரை நீக்கம் செய்து திரு. நாகராஜன் என்ற பெயரில் தற்பொழுது வரை சொத்துவரி செலுத்தப்பட்டு வருகிறது.			
2	வரி விதிப்புத்தாரர்கள் பெயர் திரு. நா.நாகபதி நாகராஜன் கதவு எண். 25/986/996 வரி விதிப்பு எண். 26296 அரையாண்டு சொத்துவரி ரூ.81/-.	FAS (Finance Accountancy System) லிருந்து 2017-2018 முதல் கணினியில் புதிய மென் பொருள் UTIS (Urban Tree Information System) அறிமுகப்படுத்திய பின்னர் வரி விதிப்புத்தாரர்கள் பெயர் திரு. நா. நாகபதி, நாகராஜன், கதவு எண். 32/25, பழைய வரிவிதிப்பு எண். 130/26296 புதிய வரிவிதிப்பு எண். 130/30/00264 அரையாண்டு சொத்துவரி + SUC ரூ.81+120=201/-	வரிவிதிப்புத்தாரர்கள் பெயர் திரு. நா. நாகபதி நாகராஜன், கதவு எண். 32/25, பழைய வரி விதிப்பு எண். 130/26296 புதிய வரி விதிப்பு எண். 130/30/00264 பார்வை 1ல் கண்ட திரு.நாகராஜன் என்பவரின் 27.06.2022ம் தேதிய மனுவின் அடிப்படையில் 130/26296ஐ இந்நகர்மன்ற தீர்மானம் எண். 113, நாள் 30.06.2022ன்படி அனுமதி பெற்று மேற்படி சொத்துவரி 2022-2023ம் முதலாம் அரையாண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை செய்த பின்பு புதிய எண். 130/30/00264 130/30/900451 ஆக கணினியில் உள்ளது. சொத்துவரி தற்போது செலுத்த இயலாது.

திரு. நா. நாகராஜன் மற்றும் திரு. நா. நாகபதி அவர்கள் இருவரும் மேற்படி இடம் தங்களுக்கு உரிமையானது குறித்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கியும், இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் தொடர் நடவடிக்கை எடுக்க இயலாத சூழ்நிலையில், மனுதாரரால் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மனுதாரரின் சொத்து விபரம் கீழ்க்கண்டவாறு உள்ளது.

1. வார்டு எண். 2, பிளாக் எண். 4, நகரளவு எண். 986/1 – 74.00 ச.மீட்டர் பரப்பு – நாகபதி மனைவி கண்ணம்மாள்.
2. வார்டு எண். 2, பிளாக் எண். 4, நகரளவு எண். 986/2 – 57.50 ச.மீட்டர் பரப்பு – நாராயணசாமி நாயுடு மனைவி குப்பம்மாள்.
3. வார்டு எண். 2, பிளாக் எண். 4, நகரளவு எண். 996/1 – 117.50 ச.மீட்டர் பரப்பு – லேட் நாராயணசாமி மனைவி குப்பம்மாள், சுப்பையா நாயுடு மகன் தீனதயாளன், சுப்பையா நாயுடு மகன் ஜெயராம் சுப்பையா.

4. வார்டு எண். 2, பிளாக் எண். 4, நகரளவு எண். 996/2 – 49.00 ச.மீட்டர் பரப்பு சுப்பையா நாயுடு மகன் ஜெயராம் சுப்பையா, லேட் நாராயணசாமி மனைவி குப்பம்மாள், நாகபதி மனைவி கண்ணம்மாள்.

மேற்படி மனுதாரர் புகாரின் அடிப்படையில் 2022ம் நிதியாண்டில் பணி புரிந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளரிடம் 24.02.2026 அன்று விளக்கம் கோரப்பட்டது.

திருமதி லட்சுமி, உதவியாளர், ராஜபாளையம் நகராட்சி என்பவரின் விளக்கக் கடிதம் நாள் 03.03.2026 மற்றும் திருமதி பாண்டிச்செல்வி, இளநிலை உதவியாளர், விருதுநகர் நகராட்சி என்பவரின் விளக்கக் கடிதம் நாள் 02.03.2026 பெறப்பட்டது.

மேலும், மனுதாரர் நகராட்சிக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக வலைதளம் மூலம் பரப்பி வருகிறார். இதனால் பொதுமக்களிடையே நகராட்சி மற்றும் நிர்வாகத்தின் மீதும் அவநம்பிக்கையினை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், அன்னாரிடம் மேற்படி சொத்துவரிக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணத்தினால் மேற்படி சொத்துவரி நீக்கம் செய்திட நகராட்சி வழக்கறிஞரிடம் சட்டக்கருத்துரு கோரப்பட்டுள்ளது.

மேற்படி சொத்துவரி தொடர்பான சார்பு நீதிமன்றத்தில் வழக்கு எண். OS No. 0300002/2013 தற்பொழுது நிலுவையிலுள்ளது.

மேலும், நகராட்சி வழக்கறிஞரின் சட்டக்கருத்துருவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இறுதியான அறிக்கையினை சமர்ப்பிக்கின்றேன் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.”.

4. மனுதாரரின் புகாருக்குள்ளான சொத்து தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு எண். OS No.0300002/2013 நிலுவையாக உள்ளது என எதிர்மனுதாரரான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையரின் அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், மனுதாரரிடம் இருந்து தொடர் புகார்கள் வந்தவண்ணம் உள்ளதால், மேற்படி வழக்கு குறித்து மனுதாரரின் மனுமீதான விவரம் அறியும் பொருட்டு, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரரான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் ஆகியோரை 06.08.2026 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு இம்முறைமன்ற நடுவத்தின் 22.07.2026 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

மனுதாரர் 06.08.2026 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

“மேற்படி வீட்டிற்கு 2012-13 முதல் அனைத்து வரிகளையும் 2026-27 வரை நகராட்சிக்கு செலுத்தி உள்ளேன். இந்நிலையில் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கு உரிய நிதியாண்டில் வரி செலுத்திய பிறகும், மீண்டும் எனக்கு தெரியாமல் மேற்கூறிய அதே நிதியாண்டுகளுக்கு 3 வருடம் 2 மாதம் 27 நாட்கள் கழித்து ரூ.1146/-, 29.06.2020ல் திரு.நாகபதி என்பவரிடம் வசூல் செய்துள்ளனர். நான் முறையாக ஒவ்வொரு நிதியாண்டுக்கும் செலுத்திய சொத்துவரி இரசீதில் வரி விதிப்பு எண்.130/030/00900 எனவும் பழைய எண். 139/40876 என உள்ளது.

ஆனால் மேற்கூறிய மூன்று நிதியாண்டுகளுக்கு சேர்த்து ஒரே இரசீதில் ரூ.1146/ என சொத்து வரி இரசீதினை போலியாக தயார் செய்து திரு.நாகபதி என்பவரிடம் 29.06.2020ல் வழங்கியுள்ளார்கள். மேற்படி இரசீதின் சொத்துவரி விதிப்பு எண்.130/030/00264 எனவும் பழைய எண்.130/030/26296 எனவும் உள்ளது. மேலும் மேற்படி இரசீதில் பொருள்படாத பெயர் இடம் பெற்றுள்ளது. எனது பெயர் இடம் பெறவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 08.01.2026ல் பெறப்பட்ட ரூ.1146/-க்கான இரசீதில் சொத்துவரி எண்.130/030/900421 எனவும் பழைய எண்.130/26296 எனவும் உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் 04.03.2026ல் பெறப்பட்ட ரூ.1146/-க்கான இரசீதில் சொத்துவரி விதிப்பு எண்.900056 எனவும் பழைய சொத்துவரி விதிப்பு எண்.130/40876 எனவும் உள்ளது.

இவ்வாறாக ஒவ்வொரு இரசீதுகளிலும் வெவ்வேறான சொத்து வரிவிதிப்பு எண்களும், மேற்படி இரசீதில் ஆணையரின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை இல்லை என்பதாலும், உரிய நிதியாண்டில்

நான் செலுத்திய சொத்துவரிக்கும், 29.06.2020ல் தயார் செய்யப்பட்ட சொத்து வரிக்கும் பெருமளவில் வேறுபாடுகள் உள்ளன. எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் 29.06.2020ல் நகராட்சியால் தயார் செய்யப்பட்டு வழங்கிய இரசீதினை திரு.நாகபதி என்பவர் 11.02.2026ல் 6 ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளார். மேற்படி இரசீதில் ஆணையரின் கையொப்பம், அலுவலக முத்திரை இல்லை. மேற்படி இரசீதினை மாண்புமிகு முறைமன்ற நடுவர் மன்றத்திலும் தாக்கல் செய்துள்ளேன். திரு.நாகபதி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 2013ம் ஆண்டிலிருந்து இன்று வரை நிலுவையில் இருந்து வருகிறது என்பதையும் மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்கள் முன்னிலையில் தெரிவித்துக்கொள்கிறேன்.”.

6. எதிர்மனுதாரரான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் 06.08.2026 அன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

“மனுதாரர் தெரிவித்துள்ள வரிவிதிப்பு கணினியில் தவறுதலாக பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, தவறுக்கு காரணமானவர்கள் மீது துறைநீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. நாகபதி என்பவர் தனது கடிதத்தில் தனக்கும், தனது சகோதரர் நாகராஜன் என்பவருக்கும் பங்கு உண்டு என்றும், இருவரின் பெயரிலும் சொத்துவரி செலுத்தி வருவதாகவும், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும், தனது பெயர் (நாகபதி) நீக்கம் செய்யப்பட்டு நாகராஜன் என்ற பெயரில் சொத்துவரி வந்துள்ளதாகவும் தனது பெயரினை இணைக்குமாறு நகராட்சிக்கு மனு சமர்ப்பித்துள்ளார் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் மேற்கண்ட மனுதாரரின் சகோதரர் திரு.நாகபதி என்பவரால் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட, வழக்கு எண். 0300002/2013 நிலுவையில் இருந்து வருகிறது.

மேலும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரரின் சொத்து தொடர்பாக வழக்கு எண்.2195 of 2025 முடிவுற்றுள்ளது. மேலும் மனுதாரரிடம் நேரில் ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரியதில் விசாரணையின்போது இருவரும் சொத்து சம்மந்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.

மேற்கண்ட விவரங்களை மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களின் முன்பு பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.”.

7. மனுதாரரின் புகார் மனுக்கள், வாக்குமூலம், எதிர்மனுதாரரான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையரின் அறிக்கை, வாக்குமூலம் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன.

மனுதாரரின் புகாருக்குள்ளான சொத்து தொடர்பாக திரு. நாகபதி என்பவரால் தொடரப்பட்ட வழக்கு O.S. No.0300002/2013 ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையாக உள்ளதாக மனுதாரரின் வாக்குமூலம், எதிர்மனுதாரரான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையரின் அறிக்கை மற்றும் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

2014-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் பிரிவு 10 (3) (b) ன்படி நீதிமன்றம் ஒன்றின் முன் நிலுவையில் உள்ள பொருட்பாடு எதனையும் இம்முறைமன்ற நடுவம் விசாரித்தலாகாது என கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது கருத்தில் கொள்ளப்பட்டது.

Tamil Nadu Local Bodies Ombudsman Act, 2014

Section 10 (3) The Ombudsman shall not enquire into matters relating to,-

(a) xxx xxx xxx

- (b) any matter in respect of which an enquiry has been ordered under the Commission of Inquiries Act, 1952 or any matter pending before a Court;
- (c) xxx xxx xxx

இந்நேர்வில், மனுதாரரின் சொத்து தொடர்பான வழக்கு O.S. No.0300002/2013 மாண்புமையுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையாக உள்ளதால், 2014-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம், பிரிவு 10 (3) (b)ன்படி மனுதாரரின் புகார் மனு விசாரிக்க இயலாது என்பதால், மனுதாரரின் மனுமீதான நடவடிக்கையை இத்துடன் முடித்து வைக்கலாம் என இம்முறைமன்ற நடுவம் முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14-ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

- 1) திரு. நா. நாகராஜன்,
25/32, பஜனைக்கூடத் தெரு,
ஸ்ரீவில்லிபுத்தூர் - 626125,
விருதுநகர் மாவட்டம்.
- 2) நகராட்சி ஆணையர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி,
விருதுநகர் மாவட்டம்.
- 3) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண், 75, சாந்தோம் நெடுஞ்சாலை,
ராஜா அண்ணாமலைபுரம். எம்.ஆர்.சி.நகர்,
சென்னை - 600 028
- 4) இணை இயக்குநர்/ஒருங்கிணைப்பாளர்(Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண், 75, சாந்தோம் நெடுஞ்சாலை,
ராஜா அண்ணாமலைபுரம்.
எம்.ஆர்.சி.நகர், சென்னை - 600 028.

நகல்- மாண்புமிகு முறைமன்ற நடுவர் அவர்களின் தனிச்செயலர்.
இகோ/உதிரி.

// ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //



ச.க. சுவாமிநாதன்
செயலாளர்.
19/12/2025
67